

குழித்துறை நகராட்சி

குழித்துறை நகர்மன்றத்தின் 26-07-2021 திங்கள் கிழமை நடைபெற்ற சாதாரணக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மன்றபொருள் மற்றும் தீர்மானங்கள்

பொருள் எண்.1

நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை-28 அவர்களின் 13-07-2021 ஆம் தேதிய கடிதம் ந.க.எண்.24817/ஜே3/2020-ன்படி 20 ஆண்டுகள் மாசற்ற முறையில் பணியாற்றி முடித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்க அதன் விலை குறித்து தமிழ்நாடு கைவினைத் தொழில் முன்னேற்ற கழகம், சென்னை-யில் இருந்து Proforma Invoice R.C.No.710/SP/21-22-41, நாள் 22-07-2021-படி வரப்பெற்றது. மேற்படி Invoice கடிதத்தில் தங்கப்பதக்கத்தின் விலை ரூ.25,500/- என குறிப்பிடப்பட்டுள்ளது. விலைக்கு வித்தியாசம் வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்கள். எனவே இந்நகராட்சி ஒட்டுநர் திரு.க. நடராஜன் என்பவருக்கு தங்கப்பதக்கம் பெற்று வழங்க உத்தேச செலவு ரூ.30,000/- நகராட்சி பொது நிதியிலிருந்து செலவிட மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

ந.க.எண்.43/2021/சி1.

நகர்மன்றத் தீர்மானம் எண்.3710

அனுமதிக்கப்படுகிறது.

பொருள் எண்.2

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட கழுவன்திட்டை ஆர்.சி.தெரு பகுதியில் குருசடி அருகிலுள்ள மேற்கு செல்லும் மழைநீர் வடிகால் ரயில்வே துறையால் அடைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது கழிவுநீர் ஓடையில் செல்ல இயலாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொது மக்களுக்கு தொற்றுநோய் வரும் அபாயம் உள்ள காரணத்தால் கழிவுநீர் தேங்கி நிற்காமல் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஆர்.சி.தெரு குருசடி அருகில் சிறுபாலம் அமைக்க உத்தேச தொகை ரூ.120000/-க்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மேற்படி பணியினை பொதுநிதியிலிருந்து செலவு செய்யவும் மன்றத்தின் அனுமதிக்கு.

அ.கு.- மன்றம் அனுமதிக்கலாம்.

நகர்மன்றத் தீர்மானம் எண்.3711

அனுமதிக்கப்படுகிறது.

பொருள் எண்.3

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட கழுவன்திட்டை ஆர்.சி.தெரு கழிப்பறை சமீபம் மற்றும் குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு இடைக்குளம் மற்றும் கிங்ஸ் மருத்துவமனை பகுதியிலுள்ள கிணறுகள் முழுவதுமாக மண் நிரம்பியுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கிணற்றிலுள் நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் மேற்படி இடங்களிலுள்ள கிணறுகளில் தூர்வாராமல் இருப்பதால் கிணற்றின் சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ள காரணத்தினால் கிணறுகளிலுள்ள வண்டல்களை அப்புறப்படுத்த உத்தேச மதிப்பீடு ரூ.175000/-க்கு தயார் செய்யப்பட்டுள்ளது. இப்பணியினை பொது நிதியிலிருந்து செலவு செய்ய மன்றத்தின் அனுமதிக்கு.
அ.கு.- மன்றம் அனுமதிக்கலாம்.

நகர்மன்றத் தீர்மானம் எண்.3712
அனுமதிக்கப்படுகிறது.

பொருள் எண்.4

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியிலுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் Shredder Mechine முழுவதுமாக பழுதடைந்து இயக்க முடியாத நிலையிலுள்ளதால் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்ந்து செய்வதில் தொய்வு ஏற்படுகிறது. இதனை சரிவர செய்ய புதிய இந்திரம் வாங்கி வழங்க சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார அலுவலரின் 20-07-2021-ம் தேதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதின் அடிப்படையில் Shredder Mechine cum Pulverizer வாங்கி பொருத்துவதற்கு ரூ.505000/-க்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மேற்படி பணியினை 15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் மேற்கொள்ள மன்றத்தின் அனுமதிக்கு.
அ.கு.- மன்றம் அனுமதிக்கலாம்.

நகர்மன்றத் தீர்மானம் எண்.3713
அனுமதிக்கப்படுகிறது.

பொருள் எண்.5

குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான தலைமை நீரேற்று சுத்திகரிப்பு நிலையத்தில் Supply installation and Commissioning of Main MV Panel in Gnaranvillai Head works-ல் பணிகள் மேற்கொள்ளவும் மேலும் Main HT Service

connection work in Gnaranvilai Head works-லும் பணிகள் செய்ய 21-05-2021-ல் ஒப்பந்தப்புள்ளி கோரிட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் பத்திரிகையில் விளம்பரம் செய்த வகைக்கு மாலைதமிழகம் பத்திரிகை மூலம் விளம்பரம் 11-05-2021-ல் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொகை ரூ.28560/- வரப்பெற்றுள்ளது. மேற்படி தொகையினை வழங்க மன்றத்தின் அனுமதிக்கு.

நகர்மன்றத் தீர்மானம் எண்.3714
அனுமதிக்கப்படுகிறது.

ஒப்பம்/- திருமதி.எஸ். பேரின்பம்,
ஆணையாளர்(பொ) மற்றும் தனி அலுவலர்,
குழித்துறை நகராட்சி.

/உண்மை நகல்/

ஆணையாளர்(பொ),
குழித்துறை நகராட்சி.